

SUPPLEMENT
TO
The Ceylon Government Gazette,
PART III.

FRIDAY, SEPTEMBER 20 1901.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

TAKE notice, that unless within three months from the 16th day of August, 1901, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 at his office at Galle and make claim to the said lands or any of them or to some interest therein :

Such Special Officer, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

W. E. DAVIDSON,
Special Officer.

Description of Lands referred to.

The following lots, situate in the village of Puwakbodaowita in the Morowak korale of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracing :—

Lot.	Name of Land	Preliminary plan 30.			Extent. A. R. P.
		
2	Ambagahahena	10 3 12
3	Batehena	2 2 28
					13 2 0

on sheet O ¹⁹₇₋₁₅, and bounded as follows : on the north by Ambagahahena belonging to Crown, Ambagahahena sold by Crown to Abeyawikkrama Vidanagamachohige Appu (T.P. 162,718), Ambagahahena belonging to Crown, the Rilakandedola, Batehena belonging to Crown ; on the east by Batehena belonging to Crown ; on the south by Uramulla sold by Crown to D.C.J. Siriwardana (T.P. 145,711), Uramullakumbura belonging to Diviture Vihare, Udakalawitawatta belonging to Abeyawikkrama Vidanagamachohige Appu, Hulankannagoda or Kaluwaghahahena sold by Crown to B. Jayasinha Siriwardana (T.P. 177,575) ; on the west by Hulankannagodahenyaya belonging to Crown.

වලි 1901 ක්‍රි අයෙකුස් මය 16 වෙති දින පටන් තුන්මාසයක් ඇතුළතාදී මෙහි පහත දක්වන ඉඩම් වලුව නොයෙකුන් ඉන් එකකට නොයෙකුන් වැඩිගණකයකට යම් අයිතිවාසිකමක් තිබෙන යම් අයෙක් ඇත්තේ එම උය වලි 1897න් නොම්මර 1කේ ආදුපතනයේ 28 වෙති වගන්තියේ ප්‍රකාරයට පත්කරනුලැබූ වැශෙන මහතියාවරයාන්නාස්සේගේ යාල්ලේ කෘත්තාරුවෙනිද රුන් නාස්සේගේ ඉදිරිපිට්ප ඇවින් පෙන්විප එක් ඉඩම්වලුව නොයෙකු ජ්‍යවාසිකාව නොයෙකු පිළි අයිතිවාසිකමක් පෙන්ව, සිරින්ව නොයෙනුයාන්, එක් වැශෙන මහතියාවරයාන්නාස්සේට වලි 1897න් නොම්මර 1කේ ආදුපතනයේ ලුණ් තිබෙන බලදේ ප්‍රකාරයට, අයිතිවාසිකම නොකියාපු එක් ඉඩම් එක්කො එයින් අයිතිවාසිකමක් ගෙනිහුරුදක්වන්ව නොයෙනු සෑම ඉඩම් ගරස්ස්තක ඉඩම් ගුරියට උත්තාස්සේගේ ඇත්තා ඇත්තා විසින් ප්‍රකාශකරණ බව මෙයින් දුනාගත පුහුණි.

චිංහිත රුඩාලියාන්නාස්සේය.

ඉඩම්වල නොරහුරු.

දකුනු පලුවට අයිති මානර දිස්ත්‍රික්කේ මොරවක්කේරලේ ප්‍රවක්බඩ තිවිට යන ගම පිළිව, තිබෙන මේ අමුනාපු සහතික සිවියමේ පෙන් යන මෙහි පහත දක්වන තිමිකවිටි, එනම් :—

0 ¹⁹₇₋₁₅ සිවියම්පත්‍රයේ අඩංගු :— මූල්සිනියම 30.

විමිකවිටිය.	ඉඩම් නම.	විමිතරම.		
		අ. රු. ප.	10	3 12
2
3	2 2 28
				13 2 0

මෙව මාසිම—ලුණුරට ගරස්න්තක අභ්‍යන්තරයේනාද, අභ්‍යන්තර විසින් අධිවිතුම විදුනාගම අවවිතයේ අඡ්‍යට විකුනාපු අභ්‍යන්තරයේනාද (T. P. 162,718), ගරස්න්තක අභ්‍යන්තරයේනාද, රුඩාලියාන්නාස්සේ දෙදාලද, ගරස්න්තක බලවිශේනාද; නැගෙනුරුරට ගරස්න්තක බලවිශේනාද; දකුණුව අභ්‍යන්තර විසින් පි. හි. දේ. සිරිවිකට විකුනාපු උරුග්‍රුල්ලද (T. P. 145,711) දිවිනුරේ විහාරේව අයිති උරුග්‍රුල්ල සැඹුරද, අධිවිතුම විදුනාගම අභ්‍යන්තරයේනාද අඡ්‍යට අයිති උඩක්කලට වන්තද, අභ්‍යන්තර විසින් ති. ජායසිංහ සිරිවිත් තිව විකුනාපු ප්‍රලුණ්කන්නගෙවි නොයෙකු නාම්ව, ගාස්තාන්තකයාද (T. P. 177,575); බස්නාදුරට ගරස්න්තක ප්‍රලුණ්කන්නගෙවි හෙත්තායායද.

இவ்வறிவித்தலின் தேதியாகிய 1901 ம் ஜூ-த்து ஆவணி^{மீ} 16 க் தேதியிலிருங்கு மூன்று மாசத்திற்குள்ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளை அல்லது அக்காணிகளை வெற்றை யும் குறித்து உரித்துப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 1897 ம் ஜூ-த்து மூதலாம் நொம்பர் சட்டத்தின் 28 ம் பிரிவின்படி ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகஸ்தர் மூன்பாக காலி அவரது கந்தோறில் தெரிப்பட்டு மேற்படி காணிகளை அல்லது அவற்றில் வெற்றை குறித்து யாது ம் உரிமை அல்லது உடன்தெரிவான காணியியாதிருந்தால், மேற்கொல்லிய குறித்த உத்தியோகஸ்தராக தமில் 1897 ம் ஜூ-த்து மூதலாம் திலக்கச்சட்டத்தினால் தனக்குக் கொடுத்திருக்கும் நத்துவ த்தைக்கொண்டு தன் கையொப்பமிட்டு எழுத்துமூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளின் உரித்தைப் பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிட்டு முடிக்குரிய ஆதனமென்று வெளி யரங்கப்படுத்துவார்.


தாவரம். இ. டேவிட்ஸன்,
குறிப்பான உத்தியோகஸ்தர்.

சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.

தன் மாகாணத்தின் மாதத்தை டிஸ்திரிக்ஷில் மொறவுக்கோரலையைச்சேர்ந்த புவக் பொடலூவிட்டை என்றும் கிராமத்திலுள்ள இதன் கீழ் சொல்லப்படும் காணித்துண்டுகள், அதாவது இத்தோட்டினத்துக் குறிக்கப்பட்டு உறுதிப்படுத்திய டாப்பிய விவரிக்கப்பட்டிருக்கின்றன:—

0	¹⁹ 7-15	அளவுக்கடதாசியில்	பிளரன் இலக்கம் 30.	விசாலம்.
தண்டு.		காணியினது பெயர்.		அ. ர. ப.
2	...	அம்பகாகேன	...	10 3 12
3	...	பட்டகேன	...	2 2 28
				13 2 0

எல்லை, வடக்கு-அரசாட்சிக்குள்ள அம்பகாகேன, அபேவிக்கிறம் விதானகமாச்சிகே அப் புவக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் அம்பகாகேன (T. P. 162,718), அரசாட்சிக்குள்ள அம்பிகாகேன, ரிலாகன் தேதொல, அரசாட்சிக்குள்ள பட்டகேன; கிழக்கு-அரசாட்சிக்குள்ள பட்டகேன; தெற்கு-ஏ. சி. ஜே. சிரிவர்தனவுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் ஊறுமூள்ள (T. P. 145,711), திவிதாவிகாரே உடைய ஊறுமூள்ளகும்புர, அபேவிக்கிறம் விதானகமாச்சிகே அப்புவுடைய உட்கலவிட்டவத்த, பி. ஜயசிங்க சிரிவாதனவுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் ஹூ-உள்ளனஞ்செடை அல்லது கலுவாகாகேன (T. P. 177,575); மேற்கு-அரசாட்சிக்குள்ள உள்ள கண்ணஞ்செடைகேன்யாய்.



Scale of 8 Chains to an Inch.

Situation : Puwakbodaowita village in Palle pattu of Morowak korale.

Preliminary plan 30.

Lot.	Name of Land.	Extent.	Extent.
			A. R. P.
2	... Hulankannagodahena, Kalamuduwahena, and Puhuléhena	10 3 12	
3	... Urumulleokanda and Labuhena	2 2 28	
		13 2 0	